



රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සහා හා පළාත් පාලන අමාත්‍යාංශය  
 பொது நிர்வாக, உள்ளாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
 Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරලය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන  
 தொலைபேசி: (94) 011- 2694560  
 Telephone

ෆැක්ස්  
 தொலைநகல்: (94) 011- 2692254  
 Fax

ඊ-මේල්  
 மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk  
 E-mail

වෙබ් අඩවිය  
 இணையத்தளம்: www.pubad.gov.lk  
 Web Site

මගේ අංකය  
 எனது இல  
 My No

CS/DOS/Policy/03/05/(II)

ඔබේ අංකය  
 உமது இல  
 Your No

දිනය  
 திகதி  
 Date

2023.01.05

அமைச்சுக்களின் செயலாளர்கள்  
 திணைக்களத் தலைவர்கள்  
 மாவட்ட செயலாளர்கள்  
 பிரதேச செயலாளர்கள்

**அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள உத்தியோகத்தர்களின் தாபனச் செயற்பாடுகள்.**

1774/31 ஆம் இலக்க 2012.09.07 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் திருத்தப்பட்டவாறான 1745/11 ஆம் இலக்க 2012 பெப்ரவரி 14 ஆம் திகதிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 14 ஆம் பந்திக்கு இணங்க, வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில், பல்வேறு பதவிப் பெயர்களின் கீழ் 2011.08.01 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு MN4-2006(A) சம்பள அளவுத்திட்டத்தின் கீழ் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்படுகிறார்கள்.

02. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்து, பின்னர் அரசாங்க சேவையிலிருந்து/ மாகாண அரச சேவையிலிருந்து வேறொரு பதவிக்கு விடுவிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களை, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்பட வேண்டும் என்றும், விடுவிக்கப்படுவதற்கு முன்னர் பதவியுயர்வுக்கான அனைத்து தகைமைகளையும் பூர்த்தி செய்திருந்தால், உரிய பதவியுயர்வை வழங்கி அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

03. அதனால், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள உத்தியோகத்தர்கள் பின்னர் அரசாங்க சேவையின் மற்றொரு சேவைக்கு அல்லது பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அந்த உத்தியோகத்தர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கியதன் பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருந்து நிரந்தரமாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கப்படும் திகதியில் அபிவிருத்தி

உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு இணங்க பதவியுயர்வுகளைப் பெறுவதற்கான அனைத்துத் தகைமைகளையும் பூர்த்தி செய்திருந்தால் உரிய விதத்தில் பதவியுயர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உ-ம்:- 2005.08.15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமூக சேவை திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி உதவியாளர் பதவிக்கு நியமனம் பெற்றுள்ள ஒரு உத்தியோகத்தர் அன்றைய தினமே அந்த திணைக்களத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கின்றார். பின்னர் உத்தியோகத்தர் 2011.08.01 திகதியில் நடைமுறைக்கு வரும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள அதேவேளை 2018.06.06 ஆம் திகதியில் சமூக சேவை திணைக்களத்தில் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார் .

இவ்வாறான உத்தியோகத்தரை 2011.08.01 ஆம் திகதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III உள்வாங்கி, சேவை பிரமாணக் குறிப்பிற்கு இணங்க II தரத்திற்கு பதவியுயர்வு பெறுவதற்கான அனைத்து தகைமைகளையும் பூர்த்தி செய்திருப்பின், 2015.08.15 திகதியில் தரம் II க்கு பதவியுயர்வு வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் 2018.06.06 ஆம் திகதி முதல் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அரசாங்க சேவையின்/ மாகாண அரச சேவையின் வேறு ஒரு பதவிக்கு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் புதிய பதவிக்கான சம்பளம் தயாரித்தல் 05/2017 ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள உங்கள் அமைச்சில்/ திணைக்களத்தில்/ அலுவலகத்தில் பணியாற்றிய பின்னர் வேறு பதவியொன்றுக்கு நியமனம் பெற்று விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் இருப்பின், அந்த உத்தியோகத்தர்களுக்கு அறிவித்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்குவதற்கும் புதிய பதவிக்கு முறையாக விடுவிப்பதற்கும் தேவையான ஆவணங்களை எனக்கு அனுப்பி வைக்குமாறும் பணிவுடன் அறியத்தருகின்றேன்.

ஒப்பம்./ எஸ். ஆலோகபண்டார

இணைந்த சேவை பணிப்பாளர் நாயகம்